

No. of Printed Pages : 24

+1

6286193

8457

A

பதிவு எண்
Register Number

M A R 2 0 2 5



PART - III

கணக்குப்பதிவியல் / ACCOUNTANCY

(தமிழ் மற்றும் ஆங்கில வழி / Tamil & English Version)

கால அளவு : 3.00 மணி நேரம்]

[மொத்த மதிப்பெண்கள் : 90

Time Allowed : 3.00 Hours]

[Maximum Marks : 90

- அறிவுரைகள் : (1) அனைத்து வினாக்களும் சரியாக பதிவாகி உள்ளதா என்பதனை சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
- (2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும் அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்த வேண்டும். படங்கள் வரைவதற்கு பென்சில் பயன்படுத்தவும்.

- Instructions : (1) Check the question paper for fairness of printing. If there is any lack of fairness, inform the Hall Supervisor immediately.
- (2) Use Blue or Black ink to write and underline and pencil to draw diagrams.

பகுதி - I / PART - I

- குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். 20x1=20
- (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

- Note : (i) Answer all the questions.
- (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.

[திருப்புக / Turn over

8457

2

1. இருப்பாய்வில் தோன்றும் சம்பளம் எங்கு காண்பிக்கப்படும் ?

- (அ) இருப்புநிலைக் குறிப்பின் பொறுப்புகள் பக்கம்
 (ஆ) வியாபார கணக்கின் பற்று பக்கம்
 (இ) இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்
 (ஈ) இலாப நட்ட கணக்கின் பற்று பக்கம்

Salaries appearing in the Trial Balance is shown on the :

- (a) Liabilities side of the Balance Sheet
 (b) Debit side of Trading a/c
 (c) Assets side of the Balance Sheet
 (d) Debit side of Profit and Loss a/c

2. கொள்முதல் ஏட்டில் பதிவு செய்வது :

- (அ) அனைத்து சரக்குகளின் கடன் கொள்முதல்
 (ஆ) அனைத்து சரக்குகளின் கொள்முதல்
 (இ) அனைத்து சொத்துகளின் கொள்முதல்
 (ஈ) அனைத்து சொத்துகளின் கடன் கொள்முதல்

Purchases book is used to record :

- (a) All credit purchases of goods
 (b) All purchases of goods
 (c) All purchases of Assets
 (d) All credit purchases of Assets

3. சரக்கு விற்பனைக்கான அடக்கம் ₹ 1,64,000 மற்றும் மொத்த இலாபம் ₹ 36,000 எனில் விற்பனையின் மொத்தம் _____.

- (அ) ₹ 1,50,000 (ஆ) ₹ 2,00,000 (இ) ₹ 1,75,000 (ஈ) ₹ 1,28,000

_____ is the amount of sales when cost of goods sold is ₹ 1,64,000 and gross profit is ₹ 36,000.

- (a) ₹ 1,50,000 (b) ₹ 2,00,000 (c) ₹ 1,75,000 (d) ₹ 1,28,000

4. புதிதாக நிறுவப்பட்ட இயந்திரத்தினைச் சோதனை ஓட்டம் மேற்கொள்வதற்குச் செய்த செலவு ₹ 20,000 :

- (அ) முதலின்ச் செலவு (ஆ) தொடக்கச் செலவு
 (இ) நீள்பயன் வருவாயின்ச் செலவு (ஈ) வருவாயின்ச் செலவு

Expenditure incurred ₹ 20,000 for trial run of a newly installed machinery will be :

- (a) Capital expenditure (b) Preliminary expense
 (c) Deferred revenue expenditure (d) Revenue expenditure

A

5. சொத்தின் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புச் செலவுகள் காலப்போக்கில் அதிகரிக்கும் போது பின்வரும் தேய்மான முறைகளுள் எது சிறந்தது ?

- (அ) தேய்மான நிதி முறை (ஆ) நேர்க்கோட்டு முறை
(இ) ஆண்டுத் தொகை முறை (ஈ) குறைந்துசெல் இருப்பு முறை

Which Depreciation method shall be efficient if repairs and maintenance cost of an asset increases as it grows older ?

- (a) Sinking fund method (b) Straight line method
(c) Annuity method (d) Reducing balance method

6. _____ முறையில், பற்றுப் பக்கத்திலுள்ள பேரேட்டுக் கணக்குகளின் மொத்த தொகையும் மற்றும் வரவுப் பக்கத்திலுள்ள பேரேட்டுக் கணக்குகளின் மொத்த தொகையும் கணக்கிடப்பட்டு இருப்பாய்வில் பதியப்படுகின்றன.

- (அ) இருப்பு முறை
(ஆ) மொத்தத் தொகை மற்றும் இருப்பு முறை
(இ) மொத்தத் தொகை முறை
(ஈ) மேற்குறிப்பிட்ட அனைத்தும்

Under _____ method, the total amounts on the debit side of the Ledger accounts and the total amounts on the credit side of the Ledger accounts are ascertained and recorded in the Trial Balance.

- (a) Balance method
(b) Total and Balance method
(c) Total method
(d) All the above

7. கணக்கியல் சமன்பாடு குறிப்பது :

- (அ) வியாபாரத்தின் முதல், பொறுப்புகளுக்கு சமமானது
(ஆ) வியாபாரத்தின் முதல், சொத்திற்கு சமமானது
(இ) வியாபாரத்தின் சொத்துகள், முதல் மற்றும் பொறுப்புகளுக்கு சமமானது
(ஈ) வியாபாரத்தின் பொறுப்புகள், சொத்திற்கு சமமானது

Accounting equation signifies :

- (a) Capital of a business is equal to Liabilities
(b) Capital of a business is equal to Assets
(c) Assets of a business are equal to the total of Capital and Liabilities
(d) Liabilities of a business are equal to Assets

8457

4

8. கீழ்க்கண்ட கணக்குகளில் எந்தக் கணக்கின் இருப்பு இருப்பாய்வில் பற்றுப்பத்தியில் தோன்றும் ?
 (அ) எடுப்புகள் கணக்கு (ஆ) பற்பல கடனீந்தோர் கணக்கு
 (இ) முதல் கணக்கு (ஈ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு
 The account which has a debit balance and is shown in the debit column of the Trial Balance is :
 (a) Drawings account (b) Sundry creditors account
 (c) Capital account (d) Bills Payable account
9. முப்பத்தி ரொக்க ஏட்டில் முன்னிருந்து தூக்கி எழுதப்பட்ட வங்கி மேல்வரைப் பற்றின் இருப்பு தோன்றுவது :
 (அ) வங்கிப்பத்தி பற்றுப்பக்கம் (ஆ) ரொக்கப்பத்தி பற்றுப்பக்கம்
 (இ) வங்கிப்பத்தி வரவுப்பக்கம் (ஈ) ரொக்கப்பத்தி வரவுப்பக்கம்
 In Triple column Cash book, the balance of Bank overdraft brought forward will appear in :
 (a) Bank column debit side (b) Cash column debit side
 (c) Bank column credit side (d) Cash column credit side
10. வணிகம் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது :
 (அ) கணக்கியல் கால அனுமானம் (ஆ) வணிக தனித்தன்மை கருத்து
 (இ) முன்னெச்சரிக்கை கொள்கை (ஈ) நிறுவன தொடர்ச்சி கருத்து
 The concept which assumes that a business will last indefinitely is :
 (a) Periodicity (b) Business Entity
 (c) Conservatism (d) Going Concern
11. வாரா ஐயக்கடன் ஒதுக்கு கணக்கு ஏற்கனவே இல்லையெனில் உருவாக்கப்பட்ட ஐயக்கடன் ஒதுக்கு :
 (அ) வாராக்கடன் கணக்கில் வரவு வைக்க வேண்டும்
 (ஆ) வாராக்கடன் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
 (இ) இலாப நட்டக் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
 (ஈ) பற்பல கடனாளிகள் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
 If there is no existing provision for Doubtful debts, provision created for Doubtful debts is :
 (a) Credited to Bad debts account
 (b) Debited to Bad debts account
 (c) Debited to Profit and Loss account
 (d) Debited to Sundry debtors account

A

12. ஒரு வணிகத்தின் நிதி நிலையை அறிந்து கொள்ள அடிப்படையானது :

- (அ) இருப்பு நிலைக் குறிப்பு (ஆ) குறிப்பேடு
(இ) பேரேடு (ஈ) இருப்பாய்வு

Financial position of a business is ascertained on the basis of :

- (a) Balance Sheet (b) Journal
(c) Ledger (d) Trial Balance

13. பின்வரும் வாக்கியங்களில் எது உண்மையல்ல ?

- (அ) வியாபாரத் தள்ளுபடி கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுகிறது
(ஆ) ரொக்கத் தள்ளுபடி கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுகிறது
(இ) மாற்றுச்சீட்டின் செலுத்தற்குரிய நாளை கணக்கிடும்போது மூன்று நாட்கள் சலுகை நாட்களாகக் கூட்டப்படுகின்றன
(ஈ) சொத்துகள் கடனுக்கு வாங்கியது உரிய குறிப்பேட்டில் பதிவு செய்யப்படுகிறது

Which of the following statements is not true ?

- (a) Trade discount is recorded in the books of accounts
(b) Cash discount is recorded in the books of accounts
(c) 3 grace days are added while determining the due date of the bill
(d) Assets purchased on credit are recorded in Journal proper

14. கீழ்க்கண்ட பிழைகளில் எந்தப்பிழை அனாமத்து கணக்கைப் பயன்படுத்தி திருத்தம் செய்யப்படும் ?

- (அ) அகிலாவால் ₹ 900 மதிப்புள்ள சரக்கு திருப்பித் தரப்பட்டது விற்பனைத் திருப்ப ஏட்டில் ₹ 90 என பதிவு செய்யப்பட்டது.
(ஆ) கொள்முதல் திருப்ப ஏட்டில் ₹ 1,000 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
(இ) ரவிவர்மனுக்கு கடனுக்கு சரக்கு விற்பனை ஏட்டில் பதிவு செய்யப்படாமல் உள்ளது.
(ஈ) நரேந்திரனால் சரக்கு திருப்பித் தரப்பட்டது, ஏடுகளில் பதிவு செய்யப்படாமல் உள்ளது.

Which of the following errors will be rectified using Suspense account ?

- (a) Goods returned by Akila ₹ 900 was recorded in the Sales Returns book as ₹ 90.
(b) Purchase Returns book was undercast by ₹ 1,000.
(c) A Credit sale of goods to Ravivarman was not entered in the Sales book.
(d) Goods returned by Narendran was not recorded in the books.

8457

6

15. பின்வருவனவற்றில் எது சட்டமுறை ஆள்கார் கணக்கு ?

(அ) வங்கி க/கு

(ஆ) கொடுபட வேண்டிய செலவுகள் க/கு

(இ) வினோத் க/கு

(ஈ) இவற்றுள் ஏதும் இல்லை

Which one of the following is Artificial person's account ?

(a) Bank account

(b) Outstanding expenses account

(c) Vinoth account

(d) None of the above

16. பொருத்துக :

(1) நேர்க்கோட்டு முறை

(i) ஆண்டுத் தொகை அட்டவணை முறையை பயன்படுத்தி தேய்மானம் கணக்கிடப்படுகிறது

(2) குறைந்து செல் மதிப்பு முறை

(ii) ஆண்டுத் தேய்மானமானது சொத்தின் ஆண்டு இறுதி மதிப்பினை அச்சொத்தின் ஆண்டு தொடக்க மதிப்போடு ஒப்பிட்டு கணக்கிடப்படுகிறது

(3) ஆண்டுத் தொகை முறை

(iii) அனைத்து ஆண்டுகளுக்கும் தேய்மானத் தொகை சமமாக ஒரே அளவாக இருக்கும்

(4) மறுமதிப்பீட்டு முறை

(iv) ஒவ்வொரு ஆண்டும் தேய்மானத் தொகை குறைந்து கொண்டே செல்லும்

(அ) (1)-(iv), (2)-(iii), (3)-(i), (4)-(ii)

(ஆ) (1)-(i), (2)-(ii), (3)-(iii), (4)-(iv)

(இ) (1)-(ii), (2)-(iii), (3)-(iv), (4)-(i)

(ஈ) (1)-(iii), (2)-(iv), (3)-(i), (4)-(ii)

Match the following :

(1) Straight line method

(i) Depreciation is calculated on the basis of Annuity table

(2) Diminishing balance method

(ii) Depreciation is calculated comparing the value of assets at the end of the year and their value at the beginning of the year

(3) Annuity method

(iii) Depreciation is constant for every year

(4) Revaluation method

(iv) Depreciation is decreasing every year

(a) (1)-(iv), (2)-(iii), (3)-(i), (4)-(ii)

(b) (1)-(i), (2)-(ii), (3)-(iii), (4)-(iv)

(c) (1)-(ii), (2)-(iii), (3)-(iv), (4)-(i)

(d) (1)-(iii), (2)-(iv), (3)-(i), (4)-(ii)

A

17. ஒரு நிறுவனத்தின் நிலம் மற்றும் கட்டடம் ₹ 40,000 பொறி இயந்திரம் ₹ 80,000 மற்றும் அதன் முதல் ₹ 1,00,000 எனில் அந்நிறுவனத்தின் வெளியாட்களுடனான பொறுப்புகள் :

(அ) ₹ 1,20,000 (ஆ) ₹ 40,000 (இ) ₹ 20,000 (ஈ) ₹ 80,000

A firm has Land and Building ₹ 40,000 Plant and Machinery ₹ 80,000 and the Capital ₹ 1,00,000. Its Liability to the outsiders would be :

(a) ₹ 1,20,000 (b) ₹ 40,000 (c) ₹ 20,000 (d) ₹ 80,000

18. ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியின் பற்று இருப்பு என்பது :

(அ) வங்கி அறிக்கையின்படி பற்றிருப்பு
(ஆ) ரொக்க ஏட்டின்படி மேல்வரைப்பற்று
(இ) வங்கி அறிக்கையின்படி வரவு இருப்பு
(ஈ) மேற்கூறிய ஏதுமில்லை

Debit balance in the bank column of the Cash book means :

(a) Debit balance as per Bank statement
(b) Overdraft as per Cash book
(c) Credit balance as per Bank statement
(d) None of the above

19. குறிமுறைகள் மற்றும் நிரல்கள் எழுதுபவர்கள் _____ என அழைக்கப்படுகின்றனர்.

(அ) அமைப்பு இயக்குபவர்கள் (ஆ) அமைப்பு பகுப்பாய்வாளர்கள்
(இ) அமைப்பு நிரலாளர்கள் (ஈ) அமைப்பு வடிவமைப்பாளர்கள்

People who write codes and programs are called as _____.

(a) System operators (b) System analysts
(c) System programmers (d) System designers

20. உரிமையாளரால் தொழிலுக்கு கொண்டு வரப்படும் தொகைக்கு வரவு செய்யப்படுவது :

(அ) முதல் கணக்கு (ஆ) ரொக்க கணக்கு
(இ) அனாமத்து கணக்கு (ஈ) எடுப்பு கணக்கு

The amount brought into the business by the Proprietor should be credited to :

(a) Capital a/c (b) Cash a/c
(c) Suspense a/c (d) Drawings a/c

8457

8

பகுதி - II / PART - II

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 -க்கு
கட்டாயமாக விடையளிக்கவும். 7x2=14

Note : Answer any seven questions. Question No. 30 is Compulsory.

21. கணக்கியல் செயல்பாட்டிலுள்ள படிநிலைகள் யாவை ?
What are the steps involved in the process of Accounting ?
22. கடனீந்தோரான விஜிக்கு ₹ 96,000 கொடுத்து ₹ 1,00,000 -க்கான கணக்கு தீர்க்கப்பட்டது.
மேற்கண்ட நடவடிக்கைக்கான குறிப்பேட்டு பதிவு தருக.
Paid ₹ 96,000 in full settlement of ₹ 1,00,000 due to the creditor Viji. Pass Journal entry.
23. கீழ்க்கண்ட கணக்குகளின் இருப்புகள் இருப்பாய்வில் பற்றுப்பத்தியில் இடம்பெறுமா
அல்லது வரவுப் பத்தியில் இடம்பெறுமா எனக் காட்டுக.
(i) வெளித்தூக்குக் கூலி
(ii) வட்டி பெற்றது
(iii) வாராக் கடன்
(iv) கொள்முதல் திருப்பம்
State whether the balance of the following accounts should be placed in the Debit or the Credit column of the Trial Balance.
(i) Carriage outwards
(ii) Interest received
(iii) Bad Debts
(iv) Purchase Returns
24. ராம்நாத் அவர்களின் ஏடுகளில் கீழ்க்காணும் இறுதி இருப்புகள் உள்ளன. அவைகளைக்
கொண்டு 2022 ஜனவரி 1 இல் தொடங்கும் ஆண்டிற்கான தொடக்க இருப்பினை உரிய
குறிப்பேட்டில் பதிவு செய்க.
ரொக்கம் ₹ 30,000, சரக்கிருப்பு ₹ 15,000
அறைகலன் ₹ 3,000, பற்பல கடனீந்தோர் ₹ 10,000
Ramnath carried forward the following items. Make the opening entry in Journal proper as
on 1st January 2022.
Cash ₹ 30,000, Stock ₹ 15,000
Furniture ₹ 3,000, Sundry creditors ₹ 10,000

A

25. ஈடு செய் பிழைகள் என்றால் என்ன ?
What are Compensating Errors ?

26. ஜாய் என்ற நிறுவனம் 1.4.2016 அன்று ₹ 75,000 -க்கு இயந்திரம் ஒன்றை வாங்கியது. 31.3.2018 அன்று ₹ 62,000 -க்கு அவ்வியந்திரத்தை விற்பனை செய்தது. நிலைத்தவணை முறையில் தேய்மானம் ஆண்டுக்கு 10% நீக்கப்பட வேண்டும். ஆண்டுதோறும் கணக்குகள் மார்ச் 31 -ல் முடிக்கப்படுகின்றது. விற்பனை இயந்திரத்தின் மீதான இலாபம் அல்லது நட்டத்தை கணக்கிடுக.

Joy and Co., purchased Machinery on 1st April 2016 for ₹ 75,000. On 31st March 2018, it sold the machinery for ₹ 62,000. Depreciation is to be provided every year at 10% p.a. on the Fixed Instalment method. Accounts are closed on 31st March every year. Find out the Profit or Loss on sale of machinery.

27. பின்வரும் செலவுகளை முதலினம் மற்றும் வருவாயினச் செலவுகள் என வகைப்படுத்துக.
(i) புதிய இயந்திரம் வாங்கியதற்கான ஏற்றிச்செல் கட்டணம் மற்றும் நிறுவுகைச் செலவுகள் ₹ 1,000
(ii) ஐந்து வருடங்களுக்கு வாடகைக்கு அமர்த்தப்பட்ட மோட்டார் வாகனம் மீதான வாடகை ஒவ்வொரு வருடமும் செலுத்தப்படுகிறது.

Classify the following expenses as Capital or Revenue.

(i) Carriage of ₹ 1,000 spent on machinery purchased and installed.
(ii) Hire charges for the use of motor vehicle hired for five years but paid yearly.

28. முன் கூட்டிச் செலுத்திய செலவு என்றால் என்ன ?
What is Prepaid Expenses ?

29. கணக்குகள் குழுப்படுத்துதல் என்றால் என்ன ?
What is grouping of accounts ?

30. 2022 ஜூன் 1 ஆம் நாள் சில்லறைக் காசாளரிடம் ₹ 2,000 கொடுக்கப்பட்டது. அவர் அந்த மாதம் செலவழித்த தொகை ₹ 1,880. 2022 ஜூன் 30 அன்று சில்லறைக் காசாளர் தலைமைக் காசாளரிடமிருந்து பெற்ற தொகை எவ்வளவு ? மேலும் 2022 ஜூலை 1 அன்று தொடக்க ரொக்க இருப்பு எவ்வளவு ?

On 1st June 2022, ₹ 2,000 was given to the petty cashier. He had spent ₹ 1,880 during the month. How much amount was received by the petty cashier from cashier on 30th June 2022 and how much is the opening cash balance on 1st July 2022 ?

A

[திருப்புக / Turn over

8457

10

பகுதி - III / PART - III

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 -க்கு 7x3=21 கட்டாயமாக விடையளிக்கவும்.

Note : Answer any seven questions. Question No. 40 is Compulsory.

31. தீர்வுக் கருத்து பற்றி சுருக்கமாக விவரிக்கவும்.
Briefly explain about Realisation concept.
32. பின்வரும் வணிக நடவடிக்கைகளின் விளைவுகளை கணக்கியல் சமன்பாட்டில் காண்பிக்கவும்.
- (i) அன்பு, ரொக்கம் ₹ 20,000, சரக்குகள் ₹ 12,000 மற்றும் இயந்திரம் ₹ 8,000 -த்துடன் தொழில் தொடங்கினார்.
- (ii) ரமணியிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது ₹ 7,000
- (iii) கொடுபட வேண்டிய கூலி ₹ 400
- Show the effect of following business transactions on the accounting equation.
- (i) Anbu started business with cash ₹ 20,000, goods ₹ 12,000 and machine ₹ 8,000.
- (ii) Purchased goods from Ramani on credit ₹ 7,000.
- (iii) Wages outstanding ₹ 400.

33. பின்வரும் விவரங்களிலிருந்து ஆனந்த் என்பவரின் கணக்கைத் தயாரிக்கவும்.

2017		₹
ஜூலை	1	ஆனந்த் கணக்கின் வரவு இருப்பு
		4,000
	15	ஆனந்துக்கு ரொக்கம் செலுத்தியது
		2,000
	18	ஆனந்திடமிருந்து கடனாக கொள்முதல்
		செய்தது
		8,000
	20	ஆனந்துக்கு ரொக்கம் செலுத்தியது
		3,960
		அவர் அளித்த தள்ளுபடி
		40
	25	ஆனந்திடமிருந்து கடனுக்கு கொள்முதல்
		செய்தது
		5,000

Prepare Anand's account from the following details.

2017		₹
July	1	Credit balance of Anand's A/c
		4,000
	15	Amount paid to Anand
		2,000
	18	Goods purchased from Anand on credit
		8,000
	20	Paid to Anand
		3,960
		Discount allowed by him
		40
	25	Goods purchased from Anand
		5,000

A

34. இருப்பாய்வு தயாரிக்கும் முறைகள் யாவை ?

What are the methods of preparation of Trial Balance ?

35. பின்வரும் நடவடிக்கைகளைக் கொண்டு 2022 ஏப்ரல் மாதத்திற்கான சந்தோஷ ஆடையகத்தின் கொள்முதல் ஏடு தயாரிக்கவும்.

2022

- ஏப்ரல் 1 பிரசாத்திடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது
ஒரு மீட்டர் ₹ 450 வீதம் 100 மீட்டர் சில்க் துணி
ஒரு மீட்டர் ₹ 180 வீதம் 75 மீட்டர் வெல்வெட் துணி
- ஏப்ரல் 18 நாதன் நிறுவனம் நம்மிடமிருந்து கடனுக்கு வாங்கியது
ஒரு மீட்டர் ₹ 510 வீதம் 100 மீட்டர் சில்க் துணி
- ஏப்ரல் 20 ஹரியிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது
கட்டு ஒன்று ₹ 730 வீதம் 50 கட்டுகள் காடாத் துணி
கட்டு ஒன்று ₹ 650 வீதம் 80 கட்டுகள் பருத்தி துணி
- ஏப்ரல் 24 மோகனிடமிருந்து கடனுக்கு வாங்கியது
சட்டை துணிகள் மதிப்பு ₹ 7,000
சேலைகள் மதிப்பு ₹ 25,000

Prepare Purchase book in the books of Santhosh Textiles Limited from the following transactions given for April 2022.

2022

- April 1 Purchased goods from Prasad on credit
100 meters silk @ ₹ 450 per meter
75 meters velvet @ ₹ 180 per meter
- April 18 Nathan and Sons purchased from us on credit
100 meters silk @ ₹ 510 per meter
- April 20 Purchased goods from Hari on credit
50 rolls kada cloth @ ₹ 730 per roll
80 rolls cotton cloth @ ₹ 650 per roll
- April 24 Purchased from Mohan on credit
Shirting cloth for ₹ 7,000
Sarees for ₹ 25,000

8457

12

36. பின்வரும் விவரங்களிலிருந்து டிசம்பர் 31-2022 -ம் நாளுக்குரிய வங்கி சரிகட்டும் பட்டியலை தயார் செய்து வங்கி அறிக்கையின்படியான இருப்பைக் கண்டறிக.

விவரம்	₹
(i) வங்கி அறிக்கையின்படி இருப்பு	6,000
(ii) டிசம்பர் 28, 2022 அன்று வங்கியில் செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படவில்லை	2,000
(iii) டிசம்பர் 20, 2022 அன்று விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை	3,000

From the following information prepare Bank Reconciliation statement as on 31st December 2022 to find out the balance as per Bank statement.

Particulars	₹
(i) Balance as per Bank statement	6,000
(ii) Cheque deposited on 28 th December 2022 but not yet credited	2,000
(iii) Cheques issued on 20 th December 2022 but not yet presented for payment	3,000

37. இருப்பாய்வு தயாரிக்கப்பட்ட பின் கண்டறியப்பட்ட பின்வரும் பிழைகளைத் திருத்துவதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

(அ) கொள்முதல் ஏட்டில் ₹ 10,000 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.

(ஆ) அறைகலன் பழுதுபார்ப்புச் செலவு ₹ 500 அறைகலன் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.

(இ) அகிலனுக்கு கடனுக்கு ₹ 456 -க்கு சரக்கு விற்பனை அவர் கணக்கில் ₹ 654 என வரவு வைக்கப்பட்டுள்ளது.

Give Journal entries to rectify the following errors discovered after the preparation of Trial Balance.

- (a) Purchase book was overcast by ₹ 10,000
- (b) Repairs to furniture of ₹ 500 was debited to Furniture account.
- (c) A credit sale of goods to Akilan for ₹ 456, was credited to his account as ₹ 654

A

38. கீழ்க்கண்ட விவரங்களைக் கொண்டு நேர்க்கோட்டு முறையில் தேய்மானம் நீக்கி இரண்டு ஆண்டுகளுக்கு இயந்திர கணக்கு தயாரிக்கவும்.

இயந்திரம் வாங்கிய நாள் 01.01.2022

இயந்திரத்தின் விலை ₹ 40,000

இயந்திரத்தின் வாழ்நாள் 5 ஆண்டுகள்

From the following particulars prepare Machinery account for 2 years under Straight Line method of providing depreciation.

Machinery was purchased on 01.01.2022

Price of the machine ₹ 40,000

Life of the machine 5 years

39. கீழ்க்காணும் விவரங்களிலிருந்து விற்பனைத் தொகையை கணக்கிடவும்.

தொடக்கச் சரக்கிருப்பு ₹ 30,000

இறுதிச் சரக்கிருப்பு ₹ 20,000

நிகர கொள்முதல் ₹ 2,00,000

விற்பனையில் மொத்த இலாப விகிதம் 30%

Find out the amount of sales from the following information.

Opening Stock ₹ 30,000

Closing Stock ₹ 20,000

Purchases less returns ₹ 2,00,000

Gross profit margin (on sales) 30%

40. 2022 டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்பாய்வின் ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது.

பற்பல கடனாளிகள் ₹ 60,000, வாராக் கடன் ₹ 1,500

சரிகட்டுதல்கள் : கடனாளிகள் மீது 5% வாரா ஐயக் கடன் ஒதுக்கு உருவாக்கவும். இவ்விவரம் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.

An abstract of the Trial Balance as on 31st December 2022 is as follows :

Sundry debtors ₹ 60,000, Bad debts ₹ 1,500

Adjustment : Create a provision for Bad and Doubtful debts @5% on Sundry debtors. Show how these items will appear in Final accounts.

8457

14

பகுதி - IV / PART - IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

7x5=35

Note : Answer all the questions.

41. (அ) கணக்கியலின் முக்கியத்துவத்தினை விரிவாக விளக்குக.

அல்லது

(ஆ) பின்வரும் நடவடிக்கைகளை சுமதி ஹோட்டலின் குறிப்பேடுகளில் பதிவு செய்க.

ஜனவரி

₹

1	ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது	3,00,000
2	ராஜிவிடமிருந்து கடன் கொள்முதல் செய்தது	1,00,000
3	வங்கியில் ரொக்கம் செலுத்தியது	2,00,000
20	வங்கியில் கடன் பெற்றது	1,00,000
22	சொந்த உபயோகத்திற்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தது	800
23	ராஜிவிற்கு தேசிய மின்னணு பணப்பரிமாற்றம் மூலமாக ரொக்கம் செலுத்தி கணக்கு தீர்க்கப்பட்டது	99,000
25	உரிமையாளரின் சங்க உறுப்பினர் சந்தா காசோலை மூலம் செலுத்தியது	200
26	உரிமையாளரின் வீட்டிற்கான மின் கட்டணம் எடுப்பு அட்டை மூலம் செலுத்தியது	2,000
31	அறக்கட்டளை அமைப்பிற்கு மதிய உணவு இலவசமாக வழங்கியது	1,000
31	வங்கி வசூலித்த பாதுகாப்பு பெட்டக வாடகை	1,000

(a) Discuss in detail the importance of Accounting.

OR

(b) Sumathi has a hotel. The following transactions took place in her business. Journalise them.

January

₹

1	Started business with cash	3,00,000
2	Purchased goods from Rajiv on credit	1,00,000
3	Cash deposited with the Bank	2,00,000
20	Borrowed loan from Bank	1,00,000
22	Withdrew from Bank for personal use	800
23	Amount paid to Rajiv in full settlement through NEFT	99,000
25	Paid Club bill of the Proprietor by cheque	200
26	Paid electricity bill of the Proprietor's house through debit card	2,000
31	Lunch provided free of cost to a charity	1,000
31	Bank levied charges for Locker rent	1,000

A

42. (அ) பின்வரும் நடவடிக்கைகளை கலைச்செல்வி ஏடுகளில் நேரடியாகப் பேரேட்டில் எடுத்து எழுதவும்.

2022

அக்டோபர்

	₹
1 தொழில் ரொக்கத்துடன் தொடங்கியது	25,000
5 வங்கியில் ரொக்கம் செலுத்தியது	12,500
10 அறைகலன் வாங்கி காசோலை கொடுத்தது	2,000
15 ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது	5,000
19 வாசு என்பவருக்கு கடனுக்கு சரக்கு விற்பது	4,000
22 சொந்தப் பயனுக்காக சரக்குகள் எடுத்துக் கொண்டது	500

அல்லது

- (ஆ) கீழ்க்காணும் செலவினங்களையும், வரவினங்களையும் முதலினமா அல்லது வருவாயினமா என வகைப்படுத்துக.

- நிலைச் சொத்து வாங்குவதற்காக, இயக்குனரின் வெளிநாட்டுப் பயணத்திற்கு செலவழிக்கப்பட்ட தொகை ₹ 10,000
- பெறுதற்குரிய கடனாளிகளிடமிருந்து அந்த வருடத்தில் பெற்ற தொகை.
- பழைய கட்டடத்தை இடித்து அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்காக மேற்கொண்ட செலவு.
- தீயினால் இயந்திரத்தில் ஏற்பட்ட பாதிப்பிற்காக பெறப்பட்ட காப்பீட்டுரிமைத் தொகை.
- பழைய வாகனம் வாங்கி உடனடியாக பழுது பார்த்த செலவு ₹ 150

- (a) Show the direct Ledger postings for the following transactions in the books of Kalaiselvi.
2022

October

	₹
1 Started business with cash	25,000
5 Deposited into bank	12,500
10 Purchased furniture and payment by cheque	2,000
15 Goods purchased for cash	5,000
19 Sold goods to Vasu on credit	4,000
22 Goods worth ₹ 500 taken for personal use	

OR

A

[திருப்புக / Turn over

8457

16

(b) Classify the following Expenditures and Receipts as Capital or Revenue.

- (i) ₹ 10,000 spent as travelling expenses of the Director on trips abroad for the purchase of fixed assets.
- (ii) Amount received from trade receivables during the year.
- (iii) Amount spent on demolition of old building to construct a new building on the same site.
- (iv) Insurance claim received on account of a machinery damaged by fire.
- (v) ₹ 150 spent on repairs before using a second hand car purchased recently.

43. (அ) பின்வரும் விபரங்களைக் கொண்டு இராபர்ட் அறைகலன் நிறுவனத்தின் 2017 ஜூன் மாதத்திற்கான கொள்முதல் ஏடு, கொள்முதல் திருப்ப ஏடு மற்றும் பேரேட்டுக் கணக்குகளை பதிவு செய்க.

2017

- ஜூன் 1 பாலு நிறுவனத்திடம் ஒன்று ₹ 150 வீதம் 20 நாற்காலிகள் கடனுக்கு வாங்கியது.
- ஜூன் 13 சுபாஷ் நிறுவனத்திடமிருந்து கடனுக்கு வாங்கியது
ஒன்று ₹ 3,100 வீதம் 2 அலமாரிகள்
ஒன்று ₹ 1,500 வீதம் 10 மேசைகள்
ஒன்று ₹ 200 வீதம் 15 நாற்காலிகள்
கழிக்க : 10% வியாபாரத் தள்ளுபடி
கூட்டுக : ₹ 220 சரக்கு தூக்குக்கூலி
- ஜூன் 21 பழுதடைந்து இருந்ததால் பாலு நிறுவனத்திற்கு 2 நாற்காலிகள் திருப்பி அனுப்பப்பட்டன. ரொக்கம் பெறப்படவில்லை.
- ஜூன் 24 சனரைஸ் நிறுவனத்திடம் கடனுக்கு வாங்கியது.
ஒன்று ₹ 1,300 வீதம் 25 அலமாரிகள்.
- ஜூன் 27 மௌலி நிறுவனத்திடம் கடனுக்கு வாங்கியது
ஒன்று ₹ 3,275 வீதம் 10 நிர்வாக மேசைகள்.
- ஜூன் 29 பழுதடைந்த மூன்று அலமாரிகள் சனரைஸ் நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டன. ரொக்கம் பெறப்படவில்லை.

அல்லது

A

(ஆ) கீழ்க்காணும் தகவல்களிலிருந்து குமாரி அவர்களின் 2022 டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாப நட்ட கணக்கை தயாரிக்கவும்.

பற்று இருப்பு	₹	வரவு இருப்பு	₹
கொள்முதல்	14,500	விற்பனை	20,100
நிலக்கரி மற்றும் எரிபொருள்	600	செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு	400
உள்தூக்குக் கூலி	750	வாடகை பெற்றது	2,500
விளம்பரம்	500	கடன்நீத்தோர்	2,000
வெளித்தூக்கு கூலி	400	முதல்	5,000
வங்கி	1,200		
அறைகலன்	8,000		
கடனாளிகள்	2,250		
பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு	300		
சரக்கிருப்பு (1.1.2022)	1,500		
	30,000		30,000

சரிக்கட்டுதல்கள் :

- 31.12.2022 அன்று இறுதிச்சரக்கிருப்பு மதிப்பு ₹ 3,900
- முன்கூட்டிச் செலுத்திய உள்தூக்கு கூலி ₹ 250
- முன்கூட்டிப் பெற்ற வாடகை ₹ 100
- மேலாளருக்கான கழிவு, அவரது கழிவிற்குப் பின் உள்ள நிகர இலாபத்தில் 5% தரப்பட வேண்டும்.

(a) From the following information, prepare Purchase day book and Purchases Returns book for the month of June, 2017 and post them into ledger accounts in the books of Robert Furniture Mart.

2017

June 1

Purchased from Balu Traders 20 chairs @ ₹ 150 each on credit.

June 13

Bought from Subash Traders on credit

2 Almirahs @ ₹ 3,100 each

10 Tables @ ₹ 1,500 each

15 Chairs @ ₹ 200 each

Less : 10% Trade discount

Add : Freight charges ₹ 220

June 21

Returned 2 damaged chairs to Balu Traders and cash not received

June 24

Purchased from Sunrise Furniture Mart on credit

25 Almirahs @ ₹ 1,300 each

June 27

Purchased from Mouli Traders on credit 10 executive tables @ ₹ 3,275 each

June 29

Returned 3 damaged Almirahs to Sunrise Furniture Mart and cash not received

OR

[திருப்புக / Turn over

8457

18

- (b) From the following information prepare Trading and Profit and Loss account of Kumari for the year ending 31st December 2022.

Debit balance	₹	Credit balance	₹
Purchases	14,500	Sales	20,100
Coal and fuel	600	Bills Payable	400
Carriage inwards	750	Rent received	2,500
Advertisement	500	Creditors	2,000
Carriage outwards	400	Capital	5,000
Bank	1,200		
Furniture	8,000		
Debtors	2,250		
Bills Receivable	300		
Stock on 1 st January 2022	1,500		
	30,000		30,000

Adjustments :

- The closing stock on 31st December 2022 was valued at ₹ 3,900
- Carriage inwards prepaid ₹ 250
- Rent received in advance ₹ 100
- Manager is entitled to receive commission @ 5% of Net profit after providing such commission.

44. (அ) ஆனந்த் என்பவரின் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை ரொக்கம் மற்றும் தள்ளுபடி பத்திகளுடைய ரொக்க ஏட்டில் பதிவு செய்யவும்.
2017

டிசம்பர்	₹
1 கைவச ரொக்கம்	19,500
4 ரொக்கத்திற்கு சரக்கு விற்குது	32,000
5 காந்தியிடம் கடனுக்கு கொள்முதல் செய்தது	20,000
9 கோபுவிடம் பெற்றது	11,800
அவருக்கு அளித்த தள்ளுபடி	200
15 மின் கட்டணம் ரொக்கமாகச் செலுத்தியது	12,500
17 ரொக்கம் செலுத்தி கணிப்பொறி மற்றும் அதன் இதர பாகங்களை வாங்கியது	16,800
25 காந்திக்கு ₹ 19,700 செலுத்தி அவர் கணக்கு முழுவதையும் தீர்த்துக் கொண்டது	
28 திருவேங்கடத்திடம் ரொக்கம் பெற்றது	8,900
அவருக்கு அளித்த தள்ளுபடி	100
30 வியாபார செலவுகளை ரொக்கமாக செலுத்தியது	3,500

அல்லது

A

(ஆ) கையால் எழுதும் கணக்கியல் முறைக்கும் கணினிமயக் கணக்கியல் முறைக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் ஏதேனும் 5 தருக.

(a) Enter the following transactions in Cash book with discount and cash column of Anand.
2017

December	₹
1 Cash in hand	19,500
4 Sold goods for cash	32,000
5 Credit purchases from Gandhi	20,000
9 Received from Gopu	11,800
Discount allowed to him	200
15 Cash paid for Electricity charges	12,500
17 Bought computer and its accessories by cash	16,800
25 Paid cash to Gandhi ₹ 19,700 in full settlement of his account	
28 Received cash from Thiruvengadam	8,900
Discount allowed to him	100
30 Paid trade expenses in cash	3,500

OR

(b) What are the differences between Manual and Computerised accounting system ?
(any 5)

45. (அ) சுதா நிறுமம் ஏப்ரல் 1, 2020 அன்று ₹ 32,000 மதிப்புள்ள இயந்திரம் வாங்கியது. இயந்திரத்தை நிறுவுவதற்காக ₹ 14,000 செலவு செய்தது. ஆண்டுக்கு 10% தேய்மானம் நேர்க்கோட்டு முறையில் கணக்கிட வேண்டும். இயந்திரம் பயனற்றுப் போனதால் 30 ஜூன் 2022 அன்று ₹ 26,000 -க்கு விற்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் டிசம்பர் 31-ல் முடிக்கப் பெறுகின்றன. இயந்திரக் கணக்கினைத் தயாரிக்கவும்.

அல்லது

A

[திருப்புக / Turn over

8457

20

(ஆ) செல்வி என்பவரின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட பின்வரும் இருப்புகளிலிருந்து, வியாபார இலாப நட்ட கணக்கினைத் தயாரிக்கவும்.

விவரம்	₹
சரக்கிருப்பு 01.01.2022	16,000
கொள்முதல்	44,000
விற்பனை	84,000
கொள்முதல் மீதான செலவுகள்	5,000
நிதிசார் செலவுகள் செலுத்தியது	7,000
விற்பனை மீதான செலவுகள்	2,000
வாராக்கடன்	2,400
வியாபாரச் செலவுகள்	2,400
அளித்த தள்ளுபடி	1,200
கழிவு கொடுத்தது	2,200
விற்பனைச் செலவுகள்	1,200
அலுவலக வாகனங்கள் மீதான பழுதுபார்ப்புச் செலவுகள்	1,200

2022 டிசம்பர் 31 அன்றைய இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ₹ 9,000

- (a) On 1st April 2020, Sudha and Company purchased machinery for ₹ 32,000. To install the machinery expenses incurred was ₹ 14,000. Depreciate machinery @ 10% p.a. under Straight Line method. On 30th June 2022, the worn out machinery was sold for ₹ 26,000. The books are closed on 31st December every year. Show Machinery account.

OR

- (b) From the following balances obtained from the books of Selvi, prepare Trading and Profit or Loss account.

Particulars	₹
Stock on 01.01.2022	16,000
Purchases for the year	44,000
Sales for the year	84,000
Expenses on purchases	5,000
Financial charges paid	7,000
Expenses on sales	2,000
Bad debts	2,400
Trade expenses	2,400
Discount allowed	1,200
Commission allowed	2,200
Selling expenses	1,200
Repairs on office vehicles	1,200
Closing stock on 31.12.2022 was ₹ 9,000	

A

46. (அ) கீழ்க்காணும் பதிவுகளைத் திருத்தம் செய்யவும்.

	விவரம்	பே ப.எ	பற்று ₹	வரவு ₹
(அ)	குமணன் க/கு ரொக்கக் க/கு (குமணனுக்கு சம்பளம் செலுத்தியது)	ப	10,000	10,000
(ஆ)	செங்குட்டுவன் க/கு ரொக்கக் க/கு (செங்குட்டுவனுக்கு வாடகை செலுத்தியது)	ப	6,000	6,000
(இ)	ரொக்கக் க/கு விற்பனைக் க/கு (ரொக்கத்திற்கு அறைகலன் விற்பது)	ப	2,000	2,000
(ஈ)	ரொக்கக் க/கு குமாரராசா க/கு (குமாரராசாவுக்கு ரொக்கத்திற்கு சரக்கு விற்பது)	ப	10,000	10,000
(உ)	மணிமாறன் க/கு கொள்முதல் க/கு (உரிமையாளர் மணிமாறனால் சொந்த உபயோகத்திற்காக சரக்கு எடுக்கப்பட்டது)	ப	1,000	1,000

அல்லது

(ஆ) பின்வரும் கணக்கியல் கோட்பாடுகளை விளக்குக.

- வணிகத் தனித்தன்மை கருத்து
- அடக்கவிலை கருத்து
- இரட்டைத் தன்மை கருத்து
- பொருத்துகைக் கருத்து
- நிறுவனத் தொடர்ச்சி கருத்து

A

[திருப்புக / Turn over]

8457**22**

(a) Rectify the following Journal entries.

	Particulars	L.F.	Debit ₹	Credit ₹
(a)	Kumanan A/c Dr. To cash A/c (Salary paid to Kumanan)		10,000	10,000
(b)	Senguttuvan A/c Dr. To cash A/c (Rent paid to Senguttuvan)		6,000	6,000
(c)	Cash A/c Dr. To sales A/c (Furniture sold for cash)		2,000	2,000
(d)	Cash A/c Dr. To Kumararaja A/c (Goods sold to Kumararaja for cash)		10,000	10,000
(e)	Manimaran A/c Dr. To Purchases A/c (Goods taken by the Proprietor Mr. Manimaran for his personal use)		1,000	1,000

OR

(b) Explain the following accounting concepts.

- (i) Business entity concept
- (ii) Cost concept
- (iii) Dual aspect concept
- (iv) Matching concept
- (v) Going concern concept

A

47. (அ) கீழ்க்கண்ட இருப்பாய்வில் சில பிழைகள் உள்ளன. அவற்றை சரிசெய்து மீண்டும் ஒரு இருப்பாய்வைத் தயாரிக்கவும்.

31.03.2017 -ஆம் நாளைப் இருப்பாய்வு

கணக்கின் பெயர்	பற்று இருப்பு ₹	வரவு இருப்பு ₹
கட்டடம்	60,000	
இயந்திரம்	17,000	
கொள்முதல் திருப்பம்	2,600	
வாராக்கடன்	2,000	
ரொக்கம்	400	
பெற்றத் தள்ளுபடி	3,000	
வங்கி மேல்வரைப்பற்று	10,000	
கடனீந்தோர்	50,000	
கொள்முதல்	1,00,000	
முதல்		72,800
பொருத்துகைகள்		5,600
விற்பனை		1,04,000
கடனாளிகள்		60,000
வட்டி பெற்றது		2,600
மொத்தம்	2,45,000	2,45,000

அல்லது

- (ஆ) பின்வரும் விவரங்களிலிருந்து டிசம்பர் 31, 2022 -ம் நாளுக்குரிய ரொக்க ஏட்டின்படியான இருப்பைக் கண்டறிக.

விவரம்

	₹
1. வங்கி அறிக்கையின்படி மேல்வரைப்பற்று	6,500
2. வங்கியில் செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படவில்லை	10,500
3. விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தாதது	3,000
4. வங்கியால் தவறுதலாக பற்று வைக்கப்பட்டது	500
5. வங்கியால் பற்று வைக்கப்பட்ட வங்கிக் கட்டணம் மற்றும் வட்டி	180
6. சரக்குகள் மீதான காப்பீட்டு முனைமம் நிலை அறிவுறுத்தலின்படி வங்கியால் நேரடியாக செலுத்தப்பட்டது	100

A

[திருப்புக / Turn over

8457**24**

- (a) The following Trial Balance has certain errors. Redraft it.
Trial Balance as on 31st March, 2017

Name of Account	Debit balance ₹	Credit balance ₹
Building	60,000	
Machinery	17,000	
Returns outward	2,600	
Bad debts	2,000	
Cash	400	
Discount received	3,000	
Bank overdraft	10,000	
Creditors	50,000	
Purchases	1,00,000	
Capital		72,800
Fixtures		5,600
Sales		1,04,000
Debtors		60,000
Interest received		2,600
Total	2,45,000	2,45,000

OR

- (b) From the following data ascertain the Cash Book balance as on 31st December 2022.

Particulars	₹
1. Overdraft balance as per Bank statement	6,500
2. Cheques deposited into the Bank but not yet credited	10,500
3. Cheques issued but not yet presented for payment	3,000
4. Wrong debit by the Bank	500
5. Interest and bank charges debited by Bank	180
6. Insurance premium on goods directly paid by the Bank as per standing instructions	100

- o O o -**A**